

# முக்கிய விடயங்கள் ஆவண உபஹாரா கடன்கள்

| உற்பத்தியின் தன்மை                                                                                                                                                                                                   | முக்கிய அம்சங்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   | வட்டி விகிதங்கள் மற்றும் பிற கட்டணங்கள்                                                                                                                                                                                                                                     | வசதியை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | முக்கிய நியதிகள் மற்றும் நிபந்தனைகள்                       |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------|
| <p>அரசாங்க ஓய்வூதியதாரர்கள் மற்றும் CEB ஓய்வூதியதாரர்களுக்காக அவர்களின் ஓய்வூதிய சம்பளத்திற்கு எதிராக பாதுகாக்கப்பட்ட கடன்.</p> <p>மேலும் தகவலுக்கு வங்கியின் வலைத்தளத்தில் உள்ள அழைப்பு மையத்தைப் பார்வையிடவும்</p> | <ul style="list-style-type: none"> <li>10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம், அதிகபட்ச வயது வரம்பு 75 ஆண்டுகள்.</li> <li>தனிப்பட்ட மற்றும் நுகர்வோர் நோக்கங்களுக்காக கடன்களைப் பெறலாம்.</li> <li>கடன் பாதுகாப்பு காப்பீடு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மிகக் குறைந்த காப்பீட்டு பிரீமியத்தில் வழங்கப்படுகிறது.</li> <li>உத்தரவாததாரர்கள் தேவையில்லை.</li> <li>விரைவான ஒப்புதல் செயல்முறை</li> <li>குறைந்த வட்டி விகிதங்கள்.</li> <li>எங்கள் தீவு முழுவதும் உள்ள கிளை வலையமைப்பு மூலம் எளிதாக அணுகலாம்.</li> <li>18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமகனாக இருக்க வேண்டும்.</li> <li>கடன் வாங்குபவர் இலங்கையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.</li> </ul> | <p><b>வட்டிவிகிதம்/அபராதங்கள்/கட்டணங்கள் ரூ கட்டணங்கள்</b></p> <p>மேலும் தகவலுக்கு, நீங்கள் எங்கள் அழைப்பு மையத்தை 011 5 411 411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்கள் வங்கியின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம் <a href="https://www.sdb.lk">https://www.sdb.lk</a></p> | <p>உங்கள் அருகிலுள்ள SDB கிளையைப் பார்வையிடவும் அல்லது தொடர்பு கொள்ளவும்.</p> <p><b>தகுதிநிலை:</b></p> <ul style="list-style-type: none"> <li>- விண்ணப்பதாரர் இலங்கை குடிமகனாக இருக்க வேண்டும்.</li> <li>- கடன் முதிர்ச்சியின் போது விண்ணப்பதாரரின் வயது 75 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்;.</li> <li>- SDB வங்கிக்கு ஓய்வூதியம் அனுப்ப வேண்டும்.</li> <li>- குறைந்தபட்ச ஓய்வூதிய சம்பளம் ரூ. 20,000/= ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்</li> </ul> <p><b>இலக்கு பிரிவு:</b></p> <p>குறிப்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் இலங்கை மின்சார சபையின் (CEB) ஓய்வூதியதாரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p> | <p>ஓய்வூதிய சம்பளம் SDB வங்கிக்கு அனுப்பப்பட வேண்டும்.</p> |



#wheretheyouarevalued

## முக்கிய விடயங்கள் ஆவண உபஹாரா கடன்கள்

### முறைப்பாட்டு கையாள் செயன்முறை

முறைப்பாடுகள் ஏதேனும் காணப்பட்டால் பின்வரும் முறைகளினால் வாடிக்கையாளர்கள் தங்களது பின்னூட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளை பகிர்ந்துக்கொள்ளலாம்.

- SDB வங்கியின் அழைப்பு மையத்தினை 011 5 411 411, தலைமையக வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாளுகைப் பிரிவினை 011 2 832 571 எனும் இலக்கத்திலும் அல்லது [customercare@sdb.lk](mailto:customercare@sdb.lk) எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அல்லது மத்திய முறைப்பாட்டு கையாளுதல் அதிகாரியினை [headfcp@SDB.lk](mailto:headfcp@SDB.lk) எனும் மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புகொள்ளலாம். வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாள் குறித்து மேலதிக தகவல்களுக்கு, <https://www.sdb.lk> எனும் எமது வங்கி வலைத்தளத்திற்கு செல்லவும்.

- உங்களது முறைப்பாடுகளை தபால் மூலமாக அனுப்பவும்:

பொறுப்பாளர்,வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாளுதல் பிரிவு,

SDB வங்கி தலைமை அலுவலகம், இல.12, எட்மொன்டென் வீதி, கிருலப்பனை, கொழும்பு 6.

எமது உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பிலான ஏதேனும் அபிப்பிராயங்கள் அல்லது விசாரணைகளை (உங்களுக்கு அருகிலிருக்கும்) எந்தவொரு கிளையிலும் அல்லது எமது அழைப்பு மையத்திலும் மேற்கொள்ளலாம். அழைப்பு மையத்தினை 011 5 411 411 எனும் இலக்கத்தில் அழைப்பதன் ஊடாக உங்களுக்கு அருகிலிருக்கும் கிளையை நீங்கள் கண்டுபிடிக்கலாம் அல்லது எமது வங்கியின் <https://www.sdb.lk> எனும் வலைத்தளத்தை அணுகவும்.



#whereyouarevalued